

Kerala Gazette No. 30 dated 25th July, 2017.

**PART I**

**Section iii**



**കേരള அரசു**

**சட்ட (சட்டமியற்றல்-பி) துறை**

**அறிக்கை**

எண் 20053/ச. இ. பி. 2/2015/சட்டம். திருவனந்தபுரம், 2016 மார்ச் 11  
1191 கும்பம் 27/  
1937 பால்குணம் 21.

2016 மார்ச் மாதம் 11-ம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரசட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது.

ஆளுநரின் ஆணைப்படி,

டி. சாஜூ,  
சிறப்புச்செயலர் (சட்டம்).

2016-ன் சட்டம் எண் 8

**2016-ன் கேரள நிலவரி (திருத்த) சட்டம்**

1961-ன் கேரள நிலவரி சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்குரிய சட்டம்.

முகவுரை.—கேரள மாநிலத்தின் 1961-ன் நிலவரி சட்டம் பின்வரும் தேவைகளுக்காக மேலும் திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதாலும்;

இந்தியக்குடியரசின் அறுபத்தி ஏழாவது ஆண்டில் பின்வருமாறு விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரசட்டம் 2016-ன் கேரள நிலவரி (திருத்த) சட்டம் என்று அழைக்கப்படலாம்.

(2) 2014 செப்டம்பர் 30-ம் தேதி இது அமலுக்கு வந்ததாக கருதப்பட வேண்டும்.

2. பிரிவு 6-ல் திருத்தம்.—1961-ன் கேரள நிலவரி சட்டம் (1961-ன் 13) (இதற்குப்பிறகு முதன்மைச்சட்டம் என்று குறிப்பிடப்படும்) பிரிவு (1)-க்கு பதிலாக பின்வரும் துணைப்பிரிவு சேர்க்கப்படவேண்டும், அதாவது:—

“(1) பிரிவு 7-ன் துணைப்பிரிவு (2)-ன் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பிரிவு 5-ன்படி சுமத்தப்பட்ட அடிப்படை ஆண்டு வரி விகிதம் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

### அட்டவணை

#### i. பஞ்சாயத்து பகுதிகளுக்கு

8 ஆர் (Are) வரை	.. ஆர் ஒன்றிற்கு (Are) ரூபாய் 1
2 ஹெக்டர் வரை	.. ஆர் ஒன்றிற்கு (Are) ரூபாய் 2
2 ஹெக்டருக்கு மேல்	.. ரூபாய் 400 அதனுடன் இரண்டு ஹெக்டருக்கு அதிகமான நிலத்திற்கு, கூடுதலாக ஒவ்வொரு ஆர் (Are)-க்கும் ரூபாய் 5-ம் சேர்த்து

#### ii. நகர பஞ்சாயத்து மற்றும் நகராட்சி மன்ற பகுதிகளுக்கு

3 ஆர் (Are) வரை	.. ஆர் (Are) ஒன்றிற்கு ரூபாய் 2
2 ஹெக்டர் வரை	.. ஆர் (Are) ஒன்றிற்கு ரூபாய் 4
2 ஹெக்டருக்கு மேல்	.. ரூபாய் 800 அதனுடன் இரண்டு ஹெக்டருக்கு அதிகமான நிலத்திற்கு, கூடுதலாக ஒவ்வொரு ஆர் (Are)-க்கும் ரூபாய் 10-ம் சேர்த்து

#### iii. மாநகராட்சி பகுதிகளுக்கு

2 ஆர் (Are) வரை	.. ஆர் (Are) ஒன்றிற்கு ரூபாய் 4
2 ஹெக்டர் வரை	.. ஆர் (Are) ஒன்றிற்கு ரூபாய் 8
2 ஹெக்டருக்கு மேல்	.. ரூபாய் 1600 உடன் இரண்டு ஹெக்டருக்கு அதிகமான நிலத்திற்கு, கூடுதலாக ஒவ்வொரு ஆர் (Are) ஒன்றுக்கு ரூபாய் 20-ம் சேர்த்து

குறிப்பு:—2014 செப்டம்பர் 30-ம் தேதியோ அல்லது அதற்கு பிறகோ செலுத்தப் பட்ட அதிக அளவிலான வரி, வருங்காலத்தில் செலுத்த வேண்டிய நிலுவையில் சரி செய்யப்படும்.”.

4. இரத்து செய்தலும் பாதுகாப்பும்—(1) 2016-ன் (2016-ன் 2) கேரள நிலவரி சட்டம் (திருத்த) அவசரச்சட்டம் இதனால் இரத்து செய்யப்படுகிறது.

(2) இவ்வாறு இரத்து செய்யப்பட்டபோதிலும், முதன்மைச்சட்டத்தின் படி மேற்குறிப்பிட்டபடி அவசரச்சட்டத்தினால் திருத்தப்பட்டதாக செய்யப் பட்ட எந்த ஒரு காரியம் அல்லது மேற்கொள்ளப்பட்ட எந்த நடவடிக்கையும் முதன்மைச்சட்டத்தின்படி இந்த அவசரச்சட்டத்தினால் திருத்தப்பட்டதாகக் கருதப்படவேண்டும்.